



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழ்நாடு மாநிலக்குழு

Communist Party of India (Marxist)

TamilNadu State Committee

PH: 24341205, 24326800, 24326801

FAX: 044 - 24326800

Email - cpimtn2009@gmail.com

Website: www.tncpi.org

பி. ராமமூர்த்தி நினைவு

27, வைத்தியராம் தெரு, தஞ்சை

சென்னை - 600 002

31.01.2020

இசைக்கலஞ்சர் பி.எம். கிருஷ்ணா அவர்கள் கர்நாடக இசையில் சிறந்தவர் என்பதோடு, இசைக் குறித்து பல நூல்களையும் எழுதியவர். மதவெறிக்கு எதிராகவும், சாதிய பாசுபாடங்களையும் எதிர்த்து உறுதியாகக் குரல்வெழும்பி வருபவர். அது குறித்தும் கருத்துக்களைத் துணிச்சலாகப் பொதுவளியில், கட்டுரைகள், ஊடக உரையாடல்கள், உரைகள் மூலம் முன்வைப்பவர். இதனை நேர்மையான முறையில் எதிர்கொள்ள முடியாத மதவெறி சக்திகள், ஏற்கனவே டெல்லியில் நடப்பதாக இருந்த அவரது இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வதைத்து போல், 02.02.2020 அன்று நடக்க இருந்த அவரது சன்னை புத்தக வளியீட்டுக்கும் தடையை உருவாக்கியுள்ளன.

'சுபாஸ்டியன் அண்ட் சன்ஸ்' என்ற அவருடைய சமீபத்திய நூல் மிருதங்கம் மற்றும் அதனை உருவாக்குபவர்கள் குறித்ததாகும். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மிருதங்கம் உருவாக்குவதற்கான மாட்டுத்தோலைப் பதப்படுத்தி கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தாலும், மிருதங்கம் குறித்த வரலாற்றில் அவர்களது பங்கு, பாத்திரம் இடம் பெறாதே கிடையாது என்ற சாதிய பாசுபாட்டுக் கோணத்தையே பின்புலமாக எழுதியுள்ளார். மிருதங்க வரலாற்றில் இதுவரை கொண்டாடப்படாத அவர்களை கொண்டாடும் வது என்பதே இந்த நூலின் முக்கிய அம்சம் என்று ஒரு ஊடகப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் வளியீட்டு விழா பிப்ரவரி 2 அன்று மத்திய அரசின் உதவி பெறும் நிறுவனமான கலாஷதேரா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நூலின் உள்ளடக்கம் அரசியல் கலாச்சார ரீதியாக சர்ச்சையை உருவாக்கும் என்று காரணம் கூறி, கட்சி நேரத்தில் கலாஷதேரா நிறுவனம் வளியீட்டு விழாவிற்கான தங்களை அரங்கத்தை மூடியது என மறுத்து விட்டது. மதவெறி சக்திகளின் நிரப்பந்ததற்குப் பணிந்து கலாஷதேரா நிர்வாகம் இவரது நூல் வளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுத்துள்ளதனை கருத வேண்டியுள்ளது. கலகளை வளர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட கலாஷதேரா நிறுவனம் சிறந்த இசைக்கலஞ்சரின் ஆய்வுப் பார்வையான நூலை வளியீட்டு அனுமதி மறுத்திருப்பதை ஏற்கவே முடியாது.

பல்வேறு கருத்துக்கள், கோணங்கள், கலை மற்றும் பண்பாட்டுத் துறையில்

Written by - க.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் -

Sunday, 02 February 2020 10:32 - Last Updated Sunday, 02 February 2020 10:44

பிரதிபலிப்பு இயல்பானது. இத்தகைய ஜனநாயக அடிப்படையிலான மாறுபாடுகளை அனுமதிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் பாசிசப் போக்கிற்கு இதுமேலும் ஒரு உதாரணமாகும். மத்திய அரசின் இத்தகையப் போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தையளித்துக் கொள்கிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் எதிர்ப்புக் குரல் எழுப்ப முன் வரவேண்டாமெனவும் கேட்டுக் கொள்கிறது.

இந்நிலையில் நல்ல வளியீட்டு விழா திட்டமிடப்பட்டிருந்தபடி அதே நாளில் அதாவது பிப்ரவரி 2, 2020 அன்று மாலை 6.45 மணிக்கு சென்னை தரமணியில் செயல்படும் ஆசிய ஊடக கல்லூரியில் அமர்த்துள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கில் நடப்பறெவாள்ளது. இதுவற்றிகரமாக நடப்பதே மத்திய அரசுக்கு தகுந்த பதிலடி ஆகும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

க.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Communist Party of India (Marxist)
Tamilnadu State Committee
P.R. Ninaivagam
No: 27, Vaidhyaraman Street
T.Nagar, Chennai - 600 017

Ph.: 044 + 24326800 / 900
Fax: 044 + 24341294

cpimtn2009@gmail.com
அனுப்பியவர்: thambirajah elangovan - vtelangovan@yahoo.fr